



### வாகனம் நிறுத்துதல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள்: கோவிட் - 19 (COVID-19) தொற்றுப்பரவலின்போது விதிக்கப்பட்ட உப-சட்டங்களை நகர நிர்வாகம் குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே 14, 2020) – உலகளாவிய கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலின்போதும் மற்றும் ஆண்டு முழுவதுமாகவும், உப சட்டங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை ப்ராம்ப்ட்டன் நகரம், குடியிருப்பு வாசிகளுக்கு நினைவூட்டுகிறது. பாதுகாப்பான மற்றும் தூய்மையான நகரத்தை பராமரிப்பதற்காகவே உப சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன, மற்றும் இந்த இயல்பங்களை நிலைநிறுத்துவதில் ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசி ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.

#### [ப்ராம்ப்ட்டன் கோவிட்-19 \(COVID-19\) அவசரகால நடவடிக்கைகளுக்கான உப சட்டத்தின்](#)

விதிமுறைகள் கீழான ஒழுங்குமுறைகளுக்கு இணங்காத தனி நபர்களுக்கு, அவர்களின் ஒவ்வொரு குற்றத்திற்கும் குறைந்தபட்சம் \$ 500 லிருந்து அதிகபட்சம், \$100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது மாகாண அவசரநிலை மேலாண்மை மற்றும் சிவில் பாதுகாப்புச் சட்டத்தின் (EMCPA) கீழ் அபராதம் விதிக்கப்படலாம். அவர்கள் இப்படி கடைப்பிடிக்காவிட்டால் பிற தொடர்புடைய நகர துணை சட்டங்களின் கீழாகவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்

#### **வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களுக்கான பாதுகாப்பு**

எந்த ஒரு வாகனத்தையும் பக்கவாட்டு நடைபாதைகளில் எந்த ஒரு பாகத்திலும் பாதையை அடைக்கும் வகையில் நிறுத்தக் கூடாது என்று நகரின் [போக்குவரத்து துணைச் சட்டம் 93-93](#) குறிப்பிடுகிறது. அவ்வாறு நிறுத்துவது நடைபாதைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் வண்டிகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு செய்கிறது. துணை சட்டத்தின் கீழ், வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல, நிறுத்தப்பட்ட எந்த வாகனமும் சாலையில் துருத்தியவாறு நீட்டியபடியும் இருக்கக்கூடாது.

தேவைப்பட்டால், குடியிருப்பாளர்கள் புலிவார்டின் நடைபாதை பகுதியில் அடைப்பாக இருக்கும் பகுதிக்கு இணையாக ஒரு வாகனத்தை நிறுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம். இப்படி நிறுத்தும்போது, வாகனங்கள் சாலையையோ அல்லது நடைபாதையையோ ஆக்கிரமிக்காமல் இருக்கும்: இந்த வேளையில், நகரத்திற்குச் சொந்தமான அனைத்து வாகன நிறுத்துமிடங்களும் மேலதிக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் உபயோகத்திற்கு மூடப்பட்டிருப்பதால், பின் வருகின்ற சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அவசரகால சேவைகள் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து, தெருவில் வாகனம் நிறுத்துவதற்கான



தடை விதிப்பினை அமல்படுத்துவதை, நகர நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது: தடை போடப்பட்ட வாகன ஓடுபாதைகள் மற்றும் தீத்தடுப்புக்கான தண்ணீர் பீய்ச்சும் சாதனம் இருக்குமிடங்கள், தடுப்பு போடப்பட்ட நடைபாதைகள், சாலை தடைகள், தீயணைப்புக்கு செல்வதற்கான வழிகள் மற்றும் அவசரகால வாகனங்கள் செல்வதை உறுதி செய்தல்.

### பூங்காக்கள் மற்றும் ஒற்றையடிப்பாதைகள்

நகரத்தின் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில், குடியிருப்புவாசிகள் பாதைவழிகளில் இருக்கும் பூங்காக்கள் வழியாக செல்லவும் ஒற்றையடிப் பாதைகளை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிப்புற பொழுதுபோக்கு வசதிகளைப் பயன்படுத்துவது இன்னமும் தடைசெய்யப்பட்டுள்ளது, அவற்றில் அடங்குபவை:

- பூங்காக்களில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் கட்டிடங்கள்;
- பிக்னிக் நிழற்குடைகள், பெஞ்சுகள் மற்றும் நிழற்குடைகள்;
- வெளிப்புற விளையாட்டு கட்டிடங்கள் மற்றும் உடற்தகுதி சாதனம்; இதில் விளையாட்டுக் களங்கள், கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்களும் அடங்கும்;
- பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் சுற்றிலுமுள்ள நிலங்கள்; மற்றும்
- வாகன நிறுத்த இடங்கள்.

நகரில் இருக்கும் எந்தவொரு பூங்காவிலும் நாய்கள் அவற்றுக்கான கழுத்துப்பட்டை இல்லாமல் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்பதுவும், இந்த நேரத்தில் கழுத்துப்பட்டை இல்லாமல் சுந்திரமாக நாய்கள் உலாவுவதற்கான பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும் என்பதுவும் குடியிருப்பாளர்களுக்கு நினைவுபடுத்தப்படுகிறது.

### உடல்ரீதியாக சமூக விலகல் இடைவெளி விடுதல்

குடியிருப்புவாசிகள் நடைபாதைகள், ஒற்றையடிப் பாதைகள், பாதைகள் அல்லது பிற பொது இடங்களில் வெளியே வரும்போது, அவர்கள் எல்லா நேரங்களிலும் மற்றவர்களிடமிருந்து (தங்கள் வீட்டில் வசிக்காதவர்கள்) 2.0 மீட்டர் தூர இடைவெளி விடுவதைப் பராமரிக்க வேண்டும். EMCPA யின் கீழாக ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது பற்றிய புகாரளிக்க, குடியிருப்பாளர்கள் 311 ஐ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட் -19 (COVID-19) தொற்றுப்பரவலை சமாளிப்பதில் சமூகத்தினருக்கு ஆதரவளிக்கின்ற வகையிலான நகர நிர்வாகத்தின் முயற்சிகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு, [www.brampton.ca/COVID19](http://www.brampton.ca/COVID19) எனும் வலைத்தளத்திற்கு வருகை புரியவும் அல்லது Twitter,



# BRAMPTON

## Service and Information Update

Facebook மற்றும் Instagram ஆகியவற்றில் @CityBrampton ஐ பின்பற்றவும். நகர நிர்வாகத்தின் உப சட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும் [www.brampton.ca](http://www.brampton.ca)

-30-

### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபடுத்தல்

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)